

## திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்

### அமலனாதிபிரான் தனியன்கள்

#### பெரிய நம்பிகள் அருளிச் செய்தது

ஆபாத<sub>3</sub> சூட<sub>3</sub>மநுபூ<sub>4</sub>ய ஹரிம் ஸயாநம்  
மத்<sub>4</sub>யே கவேர து<sub>3</sub>ஹிதுர் முதி<sub>3</sub>தாந்தராத்மா |  
அத்<sub>3</sub>ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்  
யோ நிஸ்ஸிகாய மநவை முநிவாஹநம் தம் ||

#### திருமலை நம்பிகள் அருளிச் செய்தது

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி \*  
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய் \*  
வாட்டமில் கண்கள் மேனி முனி ஏறித் தனி புகுந்து \*  
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே

## திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்

### அழகிய மணவாளனது திருமேனி அழகில் பாதாதி கேசாந்தமாக ஈடுபடுதல்

- \*\* அமலன் ஆதி பிரான் \* அடியார்க்கென்னை ஆட்படுத்த  
விமலன் \* விண்ணவர் கோன் \* விரையார் பொழில் வேங்கடவன் \*\*  
நிமலன் நின்மலன் நீதி வானவன் \* நீள் மதிள் அரங்கத்தம்மான் \* திருக்  
கமல பாதம் வந்து \* என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே 1
- உவந்த உள்ளத்தனாய் \* உலகம் அளந்தண்டமுற \*  
நிவந்த நீள் முடியன் \* அன்று நேர்ந்த நிசாசரரை \*\*  
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் \* கடியார் பொழில் அரங்கத்தம்மான் \* அரைச்  
சிவந்த ஆடையின் மேல் \* சென்றதாம் என சிந்தனையே 2
- \*\* மந்தி பாய் \* வட வேங்கட மாமலை \* வானவர்கள்  
சந்தி செய்ய நின்றான் \* அரங்கத்து அரவினணையான் \*\*  
அந்தி போல் நிறத்தாடையும் \* அதன் மேல் அயனைப் படைத்ததோர் எழில் \*  
உந்தி மேல் அதன்றோ \* அடியேன் உள்ளத்தின்னுயிரே 3
- சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கிறைவன் \* தலை பத்  
துதிர ஓட்டி \* ஓர் வெங்கணை உய்த்தவன் \* ஓத வண்ணன் \*\*  
மதுரமா வண்டு பாட \* மாமயில் ஆடரங்கத்தம்மான் \* திருவயிற்  
றுதர பந்தம் \* என் உள்ளத்துள் நின்னுலாகின்றதே 4

- பாரமாய \* பழ வினை பற்றறுத்து \* என்னைத் தன்  
வாரம் ஆக்கி வைத்தான் \* வைத்ததன்றி என்னுள் புகுந்தான் \*\*  
கோரமா தவம் செய்தனன் கொல் அறியேன் \* அரங்கத்தம்மான் \* திரு  
ஆர மார்பதன்றோ \* அடியேனை ஆட்கொண்டதே 5
- துண்ட வெண்பிறையன் \* துயர் தீர்த்தவன் \* அஞ்சிறைய  
வண்டு வாழ் பொழில் சூழ் \* அரங்க நகர் மேய அப்பன் \*\*  
அண்டர் அண்ட பகிர் அண்டத்து \* ஒரு மாநிலம் எழு மால் வரை \* முற்றும்  
உண்ட கண்டம் கண்டர் \* அடியேனை உய்யக் கொண்டதே 6
- கையினார் \* சுரிசங்கனல் ஆழியர் \* நீள் வரை போல்  
மெய்யனார் \* துளப விரையார் கமழ் நீள் முடி எம்  
ஐயனார் \*\* அணி அரங்கனார் \* அரவினனை மிசை மேய மாயனார் \*  
செய்ய வாய் ஐயோ! \* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே 7
- பரியனாகி வந்த \* அவுணன் உடல் கீண்ட \* அமரர்க்  
கரிய ஆதிப் பிரான் \* அரங்கத்தமலன் முகத்து \*\*  
கரியவாகிப் புடை பரந்து \* மிளிர்ந்து செவ்வரி ஓடி \* நீண்ட அப்  
பெரியவாய கண்கள் \* என்னைப் பேதைமை செய்தனவே! 8
- \*\* ஆலமா மரத்தின் இலை மேல் \* ஒரு பாலகனாய் \*  
ஞாலம் ஏழும் உண்டான் \* அரங்கத்து அரவினனையான் \*\*  
கோலமா மணி ஆரமும் \* முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் \*  
நீல மேனி ஐயோ! \* நிறை கொண்டதென் நெஞ்சினையே 9
- \*\* கொண்டல் வண்ணனைக் \* கோவலனாய் வெண்ணெய்  
உண்ட வாயன் \* என் உள்ளம் கவர்ந்தானை \*\*  
அண்டர் கோன் அணி அரங்கன் \* என் அமுதினைக்  
கண்ட கண்கள் \* மற்றொன்றினைக் காணாவே 10

### திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்